

அலகு – 8 பன்னாட்டு வணிகம்

அத்தியாயம்

28

செலுத்தல் சமநிலை மற்றும் வாணிபச் சமநிலை

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு

இறையொருங்கு நேர்வது நாடு.

– குறள் 733



கற்றல் நோக்கங்கள்

இந்த அத்தியாயத்தைக் கற்றபின், மாணவர்கள்

1. செலுத்தல் சமநிலையின் பொருள் வரைவிலக்கணம் மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றை விளக்க முடியும்
2. வாணிப சமநிலையின் பொருள், வரைவிலக்கணம் மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றை விளக்க முடியும்

வாணிபச் சமநிலை மற்றும் செலுத்தல் சமநிலை ஆகியவை பன்னாட்டு வணிகத்தில் முக்கிய கூறுகளாக உள்ளன.

28.01 செலுத்தல் சமநிலை

பொருள்

குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் ஒரு நாட்டின் குடியிருப்போர்களுக்கும், மற்ற நாடுகளின் குடியிருப்போர்களுக்கும் இடையில் ஏற்படும் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளின் முறையான பதிவுகளின் ஒரு அறிக்கையை செலுத்தல் சமநிலை ஆகும். (உதாரணமாக ஒரு வருடம்).

இவற்றில், ஏற்றுமதியில் ஏற்படும் செலுத்துதல்கள் மற்றும் பெறுதல்கள், ஒரு நாட்டின் குடியிருப்போரால் பெறப்படும் பொருட்கள் மற்றும்

சேவைகளுள் அடங்கும். இறக்குமதியின் போது அவர்களால் செலுத்தப்பட்ட தொகை, வழங்கப்பட்ட சேவைகள் நம் நாட்டிலிருந்து வெளிநாட்டினருக்கு மாற்றப்பட்ட மூலதனம் உள்ளிட்டவையும் அடங்கும்.

செலுத்தல் சமநிலையின் நோக்கம்

பன்னாட்டு வணிகத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, ஒரு நிறுவனத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்துதல்கள் போன்ற பணப் பரிமாற்றங்களின் நிகர விளைவை ஆய்வு செய்யும் ஒரு கருவியாகும்.

செலுத்தல் சமநிலை, ஒரு நாட்டு அரசின் பணம் சார்ந்த, பொதுநிதி சம்பந்தமான, மற்றும் வாணிபக் கொள்கைகளை வடிவமைக்க உதவுகிறது. அரசு தன் கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக, முக்கிய வியாபார நிறுவனங்களின் செலுத்தல் நிலையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. ஒரு நாடு தன்னுடைய வளர்ச்சிக்கான நிதியைப் பெற, போதுமான பொருளாதார விளைவுகளைப் பெற்றுள்ளதா என்பதை எடுத்துக்காட்டுகிறது. இது ஒவ்வொரு காலாண்டிற்கோ அல்லது ஒரு வருடத்திற்கோ இதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்படவேண்டும்.

செலுத்தல் சமநிலையின் நிகர முடிவு

செலுத்தல் சமநிலை, ஒரு நாட்டின் ஏற்றுமதி அதன் இறக்குமதியை விட அதிகமாக இருந்தால் மிகையாக இருக்கும். இந்த நிலை அரசாங்கம் மற்றும் குடியிருப்போர்கள் பாதுகாப்பாக இருப்பதைக் குறிக்கிறது. அவை உள்நாட்டு



உற்பத்திக்குத் தேவையான மூலதனத்தை வழங்கும் நிலையில் இருக்கும். இந்தச் சாதகமான நிலையில் மற்ற நாடுகளுக்குக் கடன் கொடுக்கவும், அந்நாட்டுப் பொருட்களை வாங்கவும் முடியும். இதன் விளைவாகக் குறுகிய காலத்தில் அதன் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். அதிக ஏற்றுமதி காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி காலப்போக்கில் அதிகரிக்க முடியும். இது வலுவான உள்நாட்டு சந்தையை உருவாக்குகிறது. இது நாணய மாற்று விகித ஏற்றத்தாழ்வுகளிலிருந்து பொருளாதாரத்தைப் பாதுகாக்கிறது.

ஒரு நாட்டின் இறக்குமதியானது, ஏற்றுமதியை விட அதிகமாக இருந்தால், பற்றாக்குறை நிலையைச் சுட்டிக்காட்டுகிறது. இந்தச் சூழ்நிலையானது, இறக்குமதி செய்வதற்குத் தேவையான தொகையை, பிற நாடுகளிடம் கடனாகப் பெற வேண்டிய நிலைக்கு இட்டுச் செல்கிறது. இது தற்காலிகமாகக் குறுகிய காலப் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குகிறது. இது எதிர்காலத்தில் தங்கள் சம்பளத்தைக் கடனாகக் கொடுக்க ஒப்புக்கொண்டுதற்போதைய படிப்பு செலவுக்கு மாணவர்கள் வங்கியிலிருந்து கல்விக் கடனைப் பெறுவதைப் போன்றது

வரைவிலக்கணம்

பன்னாட்டு நாணய நிதியத்தின் கூற்றுப்படி, "அறிக்கையளிக்கும் நாடுகளின் குடியிருப்போர்களுக்கு இடையிலான குறிப்பிட்ட ஒரு காலத்திலான அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளின் முறைப்படியான ஒரு அறிக்கையே குறிப்பிட்ட ஒரு காலத்திற்கான செலுத்தல் நிலை ஆகும்."

டோமினி சல்வடோரின் கூற்றுப்படி

"குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் வழக்கமாக ஒரு காலண்டர் ஆண்டில், மற்ற அனைத்து நாடுகளின் குடியிருப்பவர்களுடன் ஒரு நாட்டின் குடியிருப்பவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் கொள்கைப்படி பதியப்படும் ஒரு தொகுப்பு அறிக்கையே செலுத்தல் நிலை ஆகும்."

செலுத்தல் சமநிலையின் சிறப்பம்சங்கள்

செலுத்தல் சமநிலை முக்கிய அம்சங்கள் பின்வருமாறு

1. இது ஒரு நாடு மற்றும் உலகின் பிற நாடுகளுக்கு இடையேயான அனைத்துப் பொருளாதாரப் பரிமாற்றங்களுக்கான முறையான பதிவு ஆகும்.
2. இது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ

அல்லது 12 மாதக் காலத்திற்கோ தயாரிக்கப்படுகிறது. அதாவது பொதுவாக 12 மாதங்கள்.

3. இது கண்ணுக்குப் புலனாகக்கூடிய மற்றும் கண்ணுக்குப் புலனாகாத பெறுதல்கள் மற்றும் செலுத்துதல்களை உள்ளடக்கியது.
4. இது நடப்புக் கணக்கு மற்றும் மூலதனக் கணக்கில் பதிவு செய்யப்படும் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது.
5. பொருளாதார நடவடிக்கைகள் இரட்டைப் பதிவு முறை கோட்பாட்டின்படி பதிவு செய்யப்படுகின்றன. அதன்படி, பெறுதல்கள் வரவு பக்கத்திலும், செலுத்துதல்கள் பற்று பக்கத்திலும் பதிவு செய்யப்படுகின்றன.
6. இது அயல்நாட்டு வணிகத்தில் ஒரு நாட்டின் நிலையை எடுத்துக்கூறுகிறது.
7. பிற நாட்டுக்குச் செலுத்த வேண்டிய தொகையை விட, பெறுதல்கள் அதிகமாக இருக்கும் போது செலுத்தல் நிலை சாதகமான அல்லது உபரி நிலையைக் காட்டுகிறது. பிற நாட்டுக்குச் செலுத்த வேண்டிய தொகையை விட, பெறுதல்கள் குறைவாக இருக்கும்போது அது பாதகமான அல்லது பற்றாக்குறை நிலையைக் காட்டுகிறது.
8. வெப்பநிலைமானி மனித உடல் வெப்ப நிலையைக் காட்டுவது போல, செலுத்தல் நிலை நாட்டின் ஆரோக்கியமான பொருளாதார நிலையை அறியப் பயன்படுகிறது. சாதகமான செலுத்தல் சமநிலை ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தையும், பாதகமான செலுத்தல் சமநிலை ஒரு நாட்டின் பொருளாதாரப் பின்னடைவையும் குறிக்கிறது.

28.02 வாணிபச் சமநிலை

பொருள்

வாணிபச் சமநிலை என்பது ஒரு வருடத்தில், ஒரு நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்புகளுக்கு இடையிலான நிகர விளைவைக் குறிக்கிறது. ஒரு நாட்டின் ஏற்றுமதியை விட அதன் இறக்குமதி அளவு குறைவாக இருந்தால், அது சாதகமான வாணிபச் சமநிலையைக் காட்டுகிறது. ஒரு நாட்டின் ஏற்றுமதியை விட அதன் இறக்குமதி அளவு அதிகமாக இருந்தால், அது பாதகமான வாணிபச் சமநிலையைக் காட்டுகிறது.

செலுத்தல் சமநிலை மற்றும் வாணிபச் சமநிலை

செலுத்தல் சமநிலை மற்றும் வாணிபச் சமநிலை ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

செலுத்தல் சமநிலை உள்ளமைப்பு

செலுத்தல் சமநிலையில் நான்கு இனங்கள் உள்ளன. அவை நடப்புக்கணக்கு, மூலதனக் கணக்கு, ஒரு பக்கமான செலுத்தல்கள் கணக்கு, அலுவல் சார்ந்த தீர்வு கணக்கு

இவற்றில் நடப்புக்கணக்கு மற்றும் மூலதனக் கணக்கு ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளலாம்

நடப்புக்கணக்கு

செலுத்தல் நிலையின் நடப்புக் கணக்கில் இரு இனங்கள் உள்ளன

1. கண்ணுக்குப் புலனாகக்கூடிய வாணிபம் - பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி

2. கண்ணுக்குப் புலனாகா வாணிபம் - வங்கியியல், கப்பல் துறை, காப்பீடு, பயணம் மற்றும் போக்குவரத்து போன்ற சேவைகளுக்கான பெறுதல்கள் மற்றும் செலுத்துதல்கள்.

மூலதனக் கணக்கு

மூலதனக் கணக்கில் மூன்று இனங்கள் உள்ளன

1. தனியார் மூலதனம் (Private capital)
2. வங்கி மூலதனம் (Banking capital)
3. அலுவல்சார்ந்த மூலதனம் (Official capital)

1. தனியார் மூலதனம்

தனியார் மூலதனம் அயல்நாட்டு முதலீடுகள், நீண்ட காலக் கடன்கள் மற்றும் அயல்நாட்டு நாணய வைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.

செலுத்தல் சமநிலை, வாணிபச் சமநிலை - வேறுபாடுகள்

வேறுபாட்டின் அடிப்படைகள்	செலுத்தல் சமநிலை	வாணிபச் சமநிலை
1. பொருள்	குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் ஒரு நாட்டின் குடியிருப்போர்களுக்கும், மற்ற நாடுகளின் குடியிருப்போர்களுக்கும் இடையில் ஏற்படும் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளின் முறைப்படியான பதிவுகளின் ஒரு அறிக்கையே ஆகும்.	ஒரு நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்புகளுக்கு இடையிலான நிகர விளைவைக் குறிக்கிறது.
2. நடவடிக்கைகளின் தன்மை	இது சரக்குகள் மற்றும் சேவைகளுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் இரண்டையும் பதிவுசெய்கிறது	இதில் சரக்குகள் தொடர்பான நடவடிக்கைகள் மட்டும் பதிவு செய்யப்படும்.
3. மூலதன நடவடிக்கைகளின் பதிவு	இது மூலதன நடவடிக்கைகளைப் பதிவு செய்கிறது	இது மூலதன நடவடிக்கைகளைப் பதிவு செய்வதில்லை
4. நடவடிக்கை உள்ளமைப்பு	இதில் வாணிபச் சமநிலை, சேவைகள் சமநிலை, ஒரு பக்கமான செலுத்தல் பரிமாற்றம் மற்றும் மூலதன நடவடிக்கைகள் அடங்கும்	செலுத்தல் சமநிலையின் நடப்பு கணக்கின் ஒரு பகுதி ஆகும்
5. நிகர விளைவு	எப்பொழுதும் பெறுதல் மற்றும் செலுத்துதல் சமநிலையில் இருக்கும்.	இது சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அல்லது சமநிலையிலோ இருக்கும்
6. பொருளாதார நிலையைக் காட்டுதல்	நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அறிந்து கொள்ள உதவுகிறது.	நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதில்லை
7. பாதகமான நிலையைச் சரிசெய்தல்	பாதகமான செலுத்தல் சமநிலை பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது.	பாதகமான வாணிப நிலையை, சாதகமான செலுத்தல் சமநிலையாக மாற்றலாம்.



நடப்புக் கணக்கு

வரவினங்கள்	பற்றினங்கள்
1. பொருட்களின் ஏற்றுமதிகள் (கண்ணுக்குப் புலனாவது)	1. பொருட்களின் இறக்குமதிகள் (கண்ணுக்குப் புலனாவது)
2. கண்ணுக்குப் புலனாகாத ஏற்றுமதிகள்	2. கண்ணுக்குப் புலனாகாத இறக்குமதிகள்
1. அயல்நாட்டில் செய்யப்பட்ட போக்குவரத்து சேவைகள்	1. அயல்நாட்டிலிருந்து பெறப்பட்ட போக்குவரத்து சேவைகள்
2. அயல்நாட்டில் செய்யப்பட்ட வங்கியியல் சேவைகள்	2. அயல்நாட்டிலிருந்து பெறப்பட்ட வங்கியியல் சேவைகள்
3. அயல்நாட்டில் செய்யப்பட்ட காப்பீட்டு சேவைகள்	3. அயல்நாட்டிலிருந்து பெறப்பட்ட காப்பீட்டு சேவைகள்
4. வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் கடன்களின் மீது பெறப்பட்ட வருமானங்கள்	4. அயல்நாட்டில் சுற்றுலாப் பயணிகள் சேவைகள்
5. அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளால் உள்நாட்டில் செய்யப்பட்ட செலவுகள்	5. அயல்நாட்டிலிருந்து பெறப்பட்ட ஏனைய சேவைகள்
	6. உள்நாட்டில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் கடனுக்கு அளிக்கப்பட்ட வருமானம்

2. வங்கி மூலதனம்

அந்நியச் செலாவணியைக் கையாள அதிகாரம் கொண்ட வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளின் வெளிப்புற நிதி சார்ந்த சொத்துகள் மற்றும் பொறுப்புக்களின் அளவு, வங்கி மூலதனத்தில் அடங்குகிறது.

3. அலுவல்சார்ந்த மூலதனம்

அலுவல்சார்ந்த மூலதனத்தில், அயல்நாட்டு நாணயம், அரசிடம் உள்ள சிறப்பு எடுப்பு உரிமைகள் போன்ற வகைகளில் உள்ள ரிசர்வ் வங்கியின் சொத்துக்கள் போன்றவை அடங்குகின்றது.

கலைச்சொற்கள்

1. செலுத்தல் சமநிலை
2. வாணிப சமநிலை
3. நடப்புக் கணக்கு
4. மூலதனக் கணக்கு



எதிர்கால கற்றல்

1. செலுத்தல் சமநிலை மற்றும் வாணிப சமநிலையின் தாக்கம்
2. உலகளாவிய கிராமத்தின் தேவை குறித்து



நமது சிந்தனைக்கு

1. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு செலுத்தல் சமநிலை ஒரு கருவி
2. செலுத்தல் சமநிலை மற்றும் வாணிப சமநிலையின் முக்கியத்துவம்.



பயிற்சி

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. ஒரு நாட்டில் குடியிருப்போருக்கும் மற்றொரு நாட்டில் குடியிருப்போருக்கும் இடையே நடைபெறும் நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்ட அறிக்கை

- அ) செலுத்தல் சமநிலை
ஆ) வாணிப சமநிலை
இ) பெறுதல் செலுத்தல் அறிக்கை
ஈ) கணக்கியல் அறிக்கை



2. செலுத்தல் சமநிலை உள்ளடக்கியது

- அ) நடப்பு கணக்கு
ஆ) முதல் கணக்கு
இ) பெறுதல் செலுத்தல் கணக்கு
ஈ) நடப்பு கணக்கு மற்றும் முதல் கணக்கு

3. அயல் நாட்டு நீண்ட கால கடன் மற்றும் அயல் நாட்டு நாணய காப்பு பதியப்படுவது

- அ) அலுவல் சார்ந்த மூலதனம்
ஆ) தனியார் மூலதனம்
இ) வங்கி மூலதனம்
ஈ) அலுவல் சார்ந்த மூலதனம் மற்றும் தனியார் மூலதனம்

4. அலுவல் சார்ந்த மூலதனம் என்பது

- அ) இந்திய ரிசர்வ் வங்கியின் அயல் நாட்டு நாணய மதிப்பு

ஆ) அரசின் சிறப்பு எடுப்பு உரிமை

இ) அ மற்றும் ஆ இரண்டும்

ஈ) அயல் நாட்டு மூலதனம்

5. செலுத்து சமநிலையின் உபரி வெளிக்காட்டுவது

அ) ஏற்றுமதி இறக்குமதியை விட அதிகமாக இருத்தல்

ஆ) இறக்குமதி ஏற்றுமதி இரண்டும் சமமாக இருத்தல்

இ) இறக்குமதி ஏற்றுமதி இரண்டும் சமநிலைக்கு அதிகமாக இருத்தல்.

ஈ) இவையனைத்தும்

விடைகள்

1. அ 2. ஈ 3. ஈ 4. இ 5. அ

II. குறுவிடை வினாக்கள்.

1. செலுத்தல் சமநிலை என்றால் என்ன?
2. வாணிப சமநிலை என்றால் என்ன?

III. சிறுவிடை வினாக்கள்.

1. நடப்புக் கணக்கின் வரவுப் பக்கத்தில் தோன்றும் இனங்கள் யாவை? (ஏதேனும் 3)
2. மூலதனக் கணக்கின் உள்ளடக்கங்கள் யாவை?

IV. பெருவிடை வினாக்கள்.

1. செலுத்தல் சமநிலையின் சிறப்பம்சங்கள் ஏதேனும் ஐந்தினை விவரி.
2. செலுத்தல் சமநிலைக்கும் வாணிபச் சமநிலைக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை? (ஏதேனும் 5)